

TECHNOLOGY ANALYTICS KNOWLEDGE ENTERPRISE

July 23, 2024

TAKE/BSE/2024-25
The Manager
Dept. of Corporate Services-Listing
BSE Limited,
P. J. Towers, Dalal Street,
Mumbai - 400001

Symbol: 532890

Dear Sir/ Madam,

TAKE/NSE/2024-25
The Manager-Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
Bandra - Kurla Complex, Bandra (East),
Mumbai - 400051

Scrip: TAKE

Sub: Newspaper Publication

Pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, please find enclosed herewith, copies of the Notice for transfer of all unpaid/unclaimed shares for the last seven (7) consecutive years to IEPF Authority, published in newspapers, namely Financial Express (English) and Makkal Kural (Tamil), dated July 23, 2024 respectively.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,

For TAKE Solutions Limited

Venkatesan V Chief Financial Officer

Encl: As above.



ny committee thereof shall be at liberry to dispose of the Equity Shares hereby offered, as set out in "Basis of Allotment" on page 200 of the Letter of Offerent is the control to the Stave Chosing Date, Applications through ASAS process will be uploaded until 5.00 p.m. (Inclain Standard Time) or such extended time as parinages. Please ensure that the Application Form and necessary details are filled in it place of Application number, limestors can mention the reference need from Registra informing about their Rights Entitlement or last eight dright of the demand account. Alternatives, SCSSs may mention their internal reference

place of application number.

Litting and trading of the Rights Equity Shares to be issued pursuant to the issue

Subject to receipt of the fishing and trading approvals. The Rights Equity Shares proposed to be issued on a rights basis shall be issted and admitted for trading on INSE and ISS

Subject to receipt of the fishing and trading approvals. The Rights Equity Shares Alloted pursuant to the issue will be listed as soon as practicable and all steps for completion

of necessary formalises for fishing and commencement of trading in the Rights Equity Shares will be taken within such period prescribed under the SEBLICOR Regulations. The Rights Equity Shares will be taken within such period prescribed under the SEBLICOR Regulations. On Company has received in principle approved from the ISS and INSE through their littles bearing reference number LOURIGHT/IOA/RIPS22/2024-2 569, 104, 2024, and

INSELUST/IOAO4 dated June 24, 2024, respectively. Our company will apply to the Stock Exchanges for final approval for the listing and trading of the Rights Equity Share

subsequent has Alloyed. subsequent to its Allotment.

subsequent to its Alotment. No assurance are in eigen grapting the active or sustained trading in the Riights Equity Shares or the price at which the Riights Equity Shares of level under the Issue will trade after the listing thereof. The existing Equity Shares are listed and trade on its EL minded (Scrip Code, S22984) and ISE (Symbol: INDOWNO) under the ISIN: INEZ27G01018. The Riights Equity Shares shall be credeted to a lempropary ISIN which while the foreaut with the reveloped of the limit lating trading approvals from the Slock Exchanges (Upon receipt of such listing and trading approvals, the Riights Equity Shares shall be delited from such temporary ISIN and or not an advantage of the Ising approvals from the Slock Exchanges (Upon receipt of such listing and trading approvals, the Riights Equity Shares shall be delited from such temporary ISIN and or derived to the new ISIN for the Riights Equity Shares and themself the subsidies for trading and the empropary ISIN and the permanently described in the depositive system of CDES and ASIN and the ISIN and ISI

and threater be available for trading and the temporary SIN shall be permanently deactivated in the depository system of CDSL and NSDL.

The listing and trading of the Rights Equity Shares issued pursuant to the Issue shall be based on the current regulatory framework then applicable. Accordingly, any chair regulatory regime would affect the listing and trading schedule.

In case our Company fast to obtain Institute or trading permission from the Stock Exchanges, our Company shall refund through writibable means/unblock the respect Accounts, the entire monies received blocked within in bour days of receipt of infirmation from the Stock Exchanges, rejecting the application for islaining of the Rights Equity and if any such money is not refunded unblocked within only days of receipt of infirmation from the Stock Exchanges, rejecting the application for islaining of the Rights Equity of the Polyton Equity of the County of the Polyton Equity of

Disclaimer clause of ISSE: "It is distinct understood that the Leiber of Offer has bee cleared or approved by ISSE Limited, nor does it certify the correctness or completeness of any of the contents of the Leiter of Offer. The investors are advised to refer to the Letter of Offer for the full study of the Disclaimer clause of the ISSE Limited "on page 174 of the Letter of Offer." Bankers to the issue and Refund Banker. Axis Bank Limited"

NOTICE OF THE 24TH ANNUAL GENERAL MEETING

The details pursuant to provisions of the Act and the Rules framed thereunder are given below:

a. All business items as set out in the Notice of AGM may be transacted by electronic means.

b. The rambles is the set of the Notice of AGM may be transacted by electronic means.

on Thursday, August 08, 2024 (cut-off date), (if) The facility of e-voting system shall be made available during the meeting and the Members attending the Meeting who have not already cast their voto by remote e-voting before the AGM shall be able to exercise their right during the Meeting, (if) A person whose name is recorded in the Relgister of Members (Register of Beneficial Owners as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-Voting and e-voting at the AGM.

at the AGM.
(v) A member may participate in the AGM even after exercising his/her right to vote through remote e-Voting but shall not be allowed to vote again at the AGM.
Any person who acquires shares of the Company and becomes a Member of the Company after sending of the Notice of AGM and holding shares as of cut-off date, may obtain the login ID and heights is already registered with NSDL/CDSL for remote e-voting then heights a laready registered with NSDL/CDSL for remote e-voting then heights a laready registered with NSDL/CDSL for remote e-voting then heights can use his/her existing User ID and password for casting the voting.

tinen neisne can use nisner existing User III and password to casting thevote. The detailed instructions for joining the AGM through Vc/OAVM and casting the vote through remote e-voting/e-voting at the AGM is provided in the Notice of AGM. Members are requested to carefully go through the same. Members who need assistance before or during the AGM regarding e-voting facility and/or Vc/OAVM facility, can send a request at evoting@exist.

- Bankers to the issue and Refund Banker, Asis Bank Limited
 Monitoring Agency (Kr. dapticable
 Far "Bisk Factors" and other felatilis, kindly refer page no. 20 of the Letter of Offer
 Other important litics and helpfiles
 The Investors can visit following links for the below-mentioned purposes:

 a) Frequently asked questions are available on the velocite of the Registrar (www.bigshaneonline.com) or call helpfile numbers for online / elihoptics. Not update on the Registrar process and resolution of difficulties liced by the Investors.
- b) Updation of self-attested PAN, client master sheet and demat account details by non-resident Eligible Shareholders: www.bigshareonline.com

IRIS Business Services Limited Registered Office: 7-231, Tower 2, 3rd Floor, International Infotech Park, Vashi - 400 703, Maharashtra, India Tei: 91 22 67231000, Email: cellirisbusiness.com, Website: www.irisbusiness.com, Fax: -91 22 2781 4434 CIRL 12:29004H4:2000FLC128943

NOTICE OF THE 24TH ANNUAL GENERAL MEETING NOTICE is hereby given that the Twenty-Fourth (24th) Annual General Meeting (AGM or Meeting) of the Members of IRIS Business Services Limited (the Company) will be held on Wednesday, August 14, 282 at 11 (Jo. am., 16.7), ja. 4. Score; 30, Near Vash Thelway Station, Near Assam Bhavan, Vash (East), Navi Mumbai -400703 through the hybrid model, e., both Physical as well as through Victor Conference (VCV) / Other Audio-Visual Means (OAVM), to transact the businesses as set out in the Notice of the AGM. In accordance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs (McA) vide General Circulars issued by the Ministry of Corporate Affairs (McA) vide General Circulars issued by the Ministry of Corporate Affairs (McA) vide General Circulars issued by the Ministry of Corporate Affairs (McA) vide General Circulars issued by Securities and Exchange Board of Inda (SEBI) (McA) Circulars and SEBI Circulars September 25, 2023 and Circular No. SEBI/HO/CPD/CPP-OP2/P/CIR/CI202) 167 dated October 07, 2023 issued by Securities and Exchange Board of Inda (SEBI) (McA) Circulars and SEBI Circulars of the 24th AGM along with the Annual Report 2023-24 on the year and the Affair of American Circular in the Company or Registrar & Transfer Agent (Registrar) and Depositories as on July 12, 2024. The Annual Report 2023-24 of the Company, inter alia, containing the Notice of the 24th AGM is available on the website of the Stock Exchange (9) vs. BEE Limited at twww.seindia.com. A copy of the same is also savilable on the website of National Securities with Subject of the Company at www.insbusiness.com and on the websites of the Stock Exchange (9) vs. BEE Limited at twww.seindia.com. A copy of the same is also savilable on the website of the AGM and o-voting during the AGM in respect of the Usiness to be transacted at the AGM and for this purpose, the Company has appointed NSDL for facilitating the voting theories and the AGM and o-voting during the AGM in respect of the busines

CIN: U66010PN2016PLC167410

I Office: 1st to 68 i Floor, Ananta One, Pride Hotel Lane, Narveer Tanaji W ty Survey No. 1779. Shivajinagar Pune - 411005 Meharashtra, India.

Phone No.: 1800.258-5956 Fax: 91 20 6747 5400

Website: www.codicti.com Email: cs@boodicti.com

NOTICE OF THE 8Th ANNUAL GENERAL MEETING ("AGM") AND E-VOTING INFORMATION

202000 10/2022 dated 8" Anyl 2020, 12" April 2020, 5" May 2020, 28" December 2022 along with subsequent circulars issued in this regard, the latest being Circular No. 09/2023 dated 25" September 2023 colicite/eve/referred to as MCA Circulars), and the Securities and Exchange Board of India (ESBI) (Listing Obligations and Decisiouse Requirements) Regulations, 2015, ead with Circulars issued by the SEBI having reference No. SEBI/HO/CIPO/ED/2012/21/24 (Assessed 12" May 2022 and 5" January 2023, respectively and the latest being Circular No. SEBI/HO/CIPO/ED/2012/24 (Assessed 12" May 2022 and 5" January 2023, respectively and the latest being Circular No. SEBI/HO/CIPO/ED/2012/24 (Assessed 12" May 2022 and Fement of as "SEBI Circulars"), Notice of the AGM along with the Annual Report 2023-24 is being sent only through electronic mode to those Members whose emal addresses are registered with the Company/Depositories as on the record date, i.e. Friday, 12" July 2021. Members many note that the Annual Report 2023-24 and Notice will be available at https://www.godgilc.com/investor-elettions and will as be available on the websites of the Stock Exchanges io. BSE Limited and National Stock Exchange (India Limited at www.beerindo.com and www.meerindo.com respectively, and of India Limited at www.nseindia.com, respectively, and or he website of NSDL at https://www.evoting.nsdl.com.

the website of NSDL at https://www.evoling.nsdl.com.

Pursuant to the provisions of Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended), the Secretainal Standard on General Meetings issued by Institute of Company Secretains of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, as amended and the MCA Circules: the Company is providing the facility of remote e-Volting is the Members in respect of the business to be transacted at the AGM and for this purpose, it has appointed NSDL to facilitate volting through electronic means. Accordingly, the facility of casting voice by a Member using remote e-Volting system before the AGMs well as remote e-Volting further provided by NSDL. The remote e-Volting facility would be evalible fourther feel following central:

would be available during the follo	wing period:	
Commencement of e-Voting	From 9.00 a.m. (IST) on Saturday, 10 th August 2024	
End of e-Voting	Up to 5.00 p.m. (IST) on	

transacted by electronic means.

The remote e-Voting facility shall commence on Sunday, August 11, 2024 at 30 a.m. 1.S.T. and vill end on Tuesday, August 13, 2024 at 3.00 p.m. I.S.T.

The Members may note that:

The temote e-voting module shall be disabled by NSDL for voting on Tuesday, August 13, 2024 at 5.00 p.m. I.S.T. and Members will not be allowed to cast their vote through remote e-voting beyond the said date and time.

The Comment of the Commen

nem vote on such resolution (s) again.

The Board of Directors has appointed M/s. Kanj & Co. LLP, Practicing Compan
Secretaries as the Scrutinizer for scrutinizing the process of remote e-Voting ane-Voting during the Meeting in a fair and transparent manner.

Detailed procedure for remote e-Voting before the AGM/remote e-Voting during the AGM is provided in the Notes to the Notice of the AGM.

AGMs is provised in the Notes to the Notes of the AGM.

You have any quadres or issues regarding evering from the e-vering System, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at https://www.evoting.nsdi.com/ under help section or write an email to evoting@inds.co.in or contact 0224-8867000.

This Notes is issued for the information of the Members of the Company in considerative Market.

For Go Digit General Insurance Limited

Teias Saraf Date: 221d July, 2024 Company Secretary and Compliance Officer

digit

GO DIGIT GENERAL INSURANCE LIMITED

AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the 8" Annual General Meeting ("ADM") of Go Digit
General Insurance Limited is scheduled to be held on Wednesday, 1st "August,
102424 at 1:00 au. ntill, 8" at range Hall, Ground Floor, Holds Blue Diamond, 1st
Kersgann Road, Pune 411001, Maharashtra, India to transact the businesses as
set out in the Notice of the AGM. In compliance with the applicable provisions of the
Companies Act, 2013, Rules made thereunder, road with General Circulars issued
by the Ministry of Corporate Affairs (IACA) having reference Not 142(20), 172(20),
2012(20), 107(20), dested 8" April 2020, 13" April 2020, 5" May 2020, 2s" Concentber
2022 afrom with subsequent circulars issued in this record the lasted being Circulars.

Tuesday, 13th August 2024

Tuesday, 13" August 2024

During this period, Members holding shares either in physical form or in demateralized form as on Wednesday, 17" August 2024 ("Cut-Off date") may cast their vote by remote e-Volting before the AGM. The remote e-Volting module shall be disabled by NSDL for volting thereafter. Once the volto on a resolution is cast by the Members, height earlier of her packed with the proposition to the share of the packed, 17" huggest 2014 of the Company as on the Cut-Off date i.e., Wednesday, 17" August, 2024.

And necessor holding shares in physical from and one-packed shares of the packed shares of t

Any person holding shares in physical form and non-individual shareholders, who acquires shares of the Company and becomes Member of the Company after the notice is sent through e-mail and holding shares as of the cut-off date, may obtain the notice is sent through e-mail and holding shares as of the cut-off date, may obtain the logic III and password by sending a request all eviting/@and coin or issue/RTA. However, if you are already registered with NSDL for remote e-voting, then you can use your ceisting user ID and password for casting your vote. If you got you password, you care sely our password by using "Progru User Debails/Ressword" or "Physical User Reset Password" option available on exciting/@instic.co.in or call on told feen on 1801 1019 990. In case of Individual Shareholders bridging-securise in demait mode who acquires shares of the Company and becomes a Member of the Company after sending of the Notice and holding shares as of Wednesday, "T August 2024, may follow steps mentioned in the Notice of the AGM under "Access to NSIDI e-Avition sexting." ISDL e-Voting system".

ombers will be provided with the facility for remote unting through electro Members will be provided with the facility for rends voting through electronic voting system during the proceedings at the AGM and hose Members participating at the AGM, who have not already cast their vote by remote e-Voting before the Meeting, will be eligible to execute their right to vote during such proceedings of the AGM. Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will also be eligible to participate it at the AGM but shall not be entitled to cast their vote on such resolution(s) again.

REGISTRAR TO THE ISSUE

rare Services Private Limited
ess: Office No. S6-2, 6th floor, Pinnacle Business Park next to Ahura or Arun Bazar, S.V. Road, Beside Bank of India Malad (West), Mumbai. 400.064

Correspondence Address: Corporate Avenue, 824 & 825, Sonawala Rd, opposite Atlanta Centre, Sonawala Industry Estate, Goregaon, Mumbai, 400.063

Tel: +91.022-46030709, E-mail: indowind.rightsissue@srujanalpha.com

Address: Office No. S-2. (Bit flox, Primade Business Park not to Ahura Center, Mahakai Caves Read, Address (Ead), Mumbai, Maharashtra, 400 93 Citi: Use9998H11994F10076534
Talephane: +31 2 Cede S8 2000;22
Email: rightsasse@folipshareonine.com
Unestar greanee email: email: decide dec

SEBI registration no. INRODOL
COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER
CS B. Sharath, Registered Office: Kothari Buildinus, 4th Floor, Change Total

CS B. Sharath, Registered Office: Koffant Buildings, 4th PRoc. Chemical Tamil Hadio, 600 034, India., Tet: 044-28331310

Email: bisharath Gindon/sin Committed Chemical Tamil Hadio, 600 034, India., Tet: 044-28331310

Investors may contact the Registrar to the Issue or our Company Scretary and Compliance Officer for any Per-Sisse or post-Issue related matter. All grevances relating to the ASBA process may be addressed to the Registrar to the Issue with a copy to the SCSB, giving full details such as name, address of the Application contact number(s), email: bisharbs compliance of the Application of Committed Chemical Chemical

investors may contact the Registrar to the issue or the Company Secretary and Compliance Officer for any pro- issue/ post-issue related matters. All grievances relating to the ASBA process may be addressed to the Registrar to the Issue, with a copy to the SCSB, giving full offeitils such as name, address of the applicant, number of Equity Sankra applies for, amount blocked, ASBA Account number and the Designated Bornsh of the SCSB where the CAF or the plan paper application, as the case may be submitted by the ASBA.

Year ended 31.03.2024

14061.30

7.60 10.98 7.60 10.98

910 27 3904 36 341 18

594.98 859.48 226.59

597.35 840.43 231.17

783.00 792.00 783.00

Quarter ended 30.06.202

Place: Chennai Date: Tuesday, July 23, 2024

Srujan Alpha Capital Advisors LLP Registered Address: 112A, 1st flo Malad (West), Mumbal -400 064

Investor grievance e-mail; partners@srujanalpha.com

Website: www.srujanalpha.com Contact Person: Jinesh Doshi SEBI Registration Number: INM000012829

COCHIN MINERALS AND RUTILE LIMITED (100% E.O.U.)

COGNIN MINERARAS AND HOTHER LIMITED THOSE AND MINES THE STATE OF THE COMMITTED THOSE AND MINES THE STATE OF THE COMMITTED THOSE AND MINES THE COMMITTED THOSE AND MINES THE COMMITTED THOSE AND MINES THOSE AN

Individual Cases of the United Israposing, subject to requisite approvise, market conditions and other considerations, to issue Equity Shares on a rights basis and has filled a Letter or Offer with National Shock lockstanger of India Limited, ISEs Limited and Securities and Exchange Board of India for information and dissemination purpose. The Letter of their shall be available on webster of SEB at www.sets.pourty. The webster of NSE at www.sets.pda.com, twestore should note that investment in equity shares involves a degree of risk and for detail relating to the same, because set the section entitled "Risk Factions" beginning on page 20 of the Letter of Cife. This ammonitorement has been prepared for pricing in India and many not be released in the United States. The amnonitorement does not constitute an offer of Equity Shares for sale in any jurisdiction, including the United States and any Equit Shares described in this announcement may not be freed or sold in the United States.

Particulars

TAKE

TAKE SOLUTIONS LIMITED

LEAD MANAGER TO THE ISSUE

SRUJAN ALPHA CAPITAL ADVISORS

NOTICE

NOTICE: Is hereby given to the shareholders of the Company pursuant to Male the invester Esuciation and Protection. Fund Authority (Accounting, Jud.L. That and Refund) Rules, 2016 as under: As per the existing provisions of the Companies Act 2013, the unpaid/unclaid-dividend(s) for the financial year 2016-17 (Final Dividend) has to be transferred investor Education and Protection Euro (IEEP) on Spetime 17, 2024, in with the reason that period of severe years will elapse since the said dividends declared and paid and still remaining unclaimed.

declared and paid and still remaining unclaimed. In Interms of the Investor Education Protection Fund Rules, all shares in respect which dividends are not claimed / remained unpaid for the last seven (7) consecutive years in respect of any shareholds rhave to be transferred to the demail account (Investor Education Protection Fund - Ministry of Corporate Affairs already opene with any one of the Depository Perforaters (CDSL NSDL).

with any one of the Depositorly "Participants (CUSY, INSUE), I Hennoe, all underlying shares along with its dividends which remained unpaid/undaimed for the last seven (17) consecutive years from financial year 2016 17 here to be transferred to inversor the function may not receiven Fruit - Ministry Corporate Affairs and Shareholders with have not claimed their dividends and shares can write to Mis. Link limit in olide PLL Lis. Share Trainter Febraric, 101, 124 PRIS LBS Marg, Vikhroli West, Mumbai: 400083 on or before September 13, 2024 to

erned shareholders wish to claim the shares aftertrans ation has to be made to the IEPF Authority in the Spe wiepf.gov.in) as prescribed by Ministry of Corporale Affi

For COCHIN MINERALS AND RUTILE LIMITE Place : Aluva Date : 22.07.2024

Total Comprehensive Income for the period (Comprising Profit/Loss) for the period (after tax and Other Comprehensive Income (after tax) Equity share capital

Reserves (excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of the previous year

Earning per share(of Rs. 10/- each) for continuing and discontinued ope 1. Basic: (In Rupees)

[2. Dilute: (In supero.)

Note: The above is a nextract of the detailed format of Quarterly and Annual Financia:
with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations as Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are the Stock Exchange website www.besindia.com and on the company's website, www.r

RKSWAMY

R K SWAMY Limited

[Formerly Known as R K SWAMY Private Limited)

(IN 17420071N19791-0006034)

Repd. Office. 109, Wheatcroffs Road, Nungambakkarn, Chennai 600034

Cerparate Office: Esplande House, 29 Hazkarimás Sorman Marg, Fort, Murrbal 400 001

Phone No.: 491 (22) 4057 6499, Email M: secretarial@rkswarny.com, Website: www.rkswarny.com

INFORMATION REGARDING THE 51st ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING ("VC")/ OTHER AUDIO-VISUAL MEANS ("OAVM")

This is to inform that the 51st Annual General Meeting (*640f*) of it K. SWAMY Limited ("the Company") will be held on Monday, August 19, 2024 at 3.00 p.m. (IST) through V.C.DAVM in compliance with the provisions of the Ministry of Corporate effects ("Most General Circulate") to 0.022025 deather. 2023 regard with MAS. General Circulate Company of the Company of th

forth in the Notice convening AGN.

The Notice of AGN and Annual Report of the Company for the financial year 2002-04 will be sent electronically only to those members whose email addresses are registered with the Company. (Depositories Registra & Transfer Agent. As port the NAC Contrast and the SEIR Circulars on physical Excustra on the Year Company. (Depositories Registra & Transfer Agent. As port the NAC Recrusters and the SEIR Circulars on physical processor in the Netice AGN and Annual Report will be sent to any member. The Notice and the Annual Report will be available on the Company's weekslet at https://www.nacentronices.com, and on the website of KRR in Exchanges can will be a transfer and the Stock Exchanges on which the shares of the Company are listed is https://www.basefinida.com and www.masiefida.com.

**Shareholders helding shares in Demakeratised Moder. Registed update their email id, mobile number and bank account details with their receptive Depositors of participant.

oftalls with their respective Depository Participant.

Shareholders Deling shares in Physical Mode: Registed update their email id by submitting ISR form along with relevant documents with the Company's Registra and Share Transfer Agent, KFn Technologies Limited, Selenium Building, Worker & Port IN of 31 & 32, Financia Uspirick, Sensingamenghi, Hyderabad, Rangalekolly, Bilangana, India – 500 002. ISR forms can be developed by following the URL https://www.rsavamy.com/pdf/SR-1.pdf and ait https://www.rsavamy.com/pdf/SR-1.pdf and ait thiss://india.limick.com/clicitestrackes/Selectorums_assx

Interview Artificial Commissions in Commission (Commission of the Commission of the

paid dividend only through electronic mode: Members will have an opportunity to cast through remote e-voting system.

Date: July 22, 2024 Place: Chennai

3rd Floor, International Infotech Pairs, Vashi Station, Vashi 400703.

The Board of Directors have appointed Ms. Priti Sheth, a Practicing Company Sacretary (Membership No. FCS 6833, C.P. No. 5518) as the Scrutinizer to scrulinizer entire Voting process in a fair and company within two working days from the conclusion of the AdM and such results along with the consolidated Scrutinizer's Report will be hosted on the Company we which two working days from the sonoticisn of the AdM and such results along with the consolidated Scrutinizer's Report will be hosted on the Company's website at www.tesibusiness.com, NSDL's website at twww.tesibusiness.com, NSDL's website at twww.tesibusiness.com, NSDL's website at twww.tesibusiness.com, Proceedings of the Stock Exchanges viz. BSE Limited at www.nseindi.com, National Stock Exchange of India Limited at www.nseindi.com, Sonton 91 of the Companies Act, 2013 and Purrusunt 10 Scrutinian Stock Exchanges viz. BSE Limited at Purrusunt 10 Scrutinian Stock Exchanges viz. Bertham State Proceedings of the Company will remain closed from Thurudda, August 14, 2024 (both days inclusive) for the purpose of AGM.

For IRIS Business Services Limited

For IRIS Business Services Limited

For IRIS Business Services Limited For IRIS Business Services Limited Sd/-Sd/Santoshuare Sharma
Place: Navi Mumbai
Date: 22/07/2024

Satushuare Sharma
Company Secretary & Compliance Officer
Membership No. ACS 35139

தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அண்ணா தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கைகளில் அரிக்கன் விளக்கேந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்

சென்னை, ஜூலை 23— ஆட்சீக்கு வந்த 3வது முறையக மின்கட்டனத்தை உயர்த்தி மிருக்களை வாட்டி, வருக்கும் தீ.மு.க. அரசைக் கண்டித்தும்; நியாய விலைக் கடைகளில் வழக்கப்பட்டு வகும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுக்க முயற்சீக்கும், தீ.மு.க. அரசைக் கண்டித்தும், அண்ணா தீ.மு.க. கண்டித்தும், அண்ணா தீ.மு.க. கண்டித்தும், அண்டை உட சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தி.மு.க. அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூறையாக முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அறசைக் கண்டித்தும்; நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வகும் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க. அரகைக் கண்டித்தும், அண்ணா அமைப்பு நீதியாக செயல்பட்டு வரும் உட மாவட்டங்களிலும், இன்று மாபெரும் கண்டன ஆறிப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்ப்பட்டது. அகைப்பு இன்ற வரையின்ற அறிவிக்ப்பட்டது. இன்ற வரையின்ற அறிவிக்ப்பட்டது. அகைய்பட இன்ற அறிவிக்ப்பட்டது. அக்கையா இன்ற அறிவிக்ப்பட்டது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க. சார்பில் முழுவதும் அண்ணா தி.மு.க. சாரபில் கண். ன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தி.மு.க.வினர் கைகளில் அறிக்கன் விளக்கேந்தி தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் தெயகுமார், நா.பாலகங்கா, ஆதிராசாராம், விருகை வி.என்.ரவி, இ. நகர் சுச்பா ஆதுராசாராம், விருகை வி.என்.ரவி. தி.தகர் தத்யா, ஆர்.எஸ். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, எம். கே.அசோக் ஆகியோர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆப்பாட்டம் நண் பெற்றது. வட சென்னை வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் கூர்பில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே அன்னனா இ.மு.க. மாவட்ட செயலாளர் ஆர். . எஸ். ராஜேஷ் தலைமையில் கண்டன

எஸ். நாஞ்ஓஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.கே. நகர் பகுதி கழக செயலாளர்கள் எம். என். சீனிவாசபாலாஜி, ஆர், நித்தியானந்தம், பெறம்பூர் பகுதி கழக செயலாளர்கள் டி. ஒய்கே செந்தில் நபார், என். டி. அய. கே. கசந்துலகு மார், என். எம் பாஸ்கரன், மணல் ரவிசந்திரன் முன்னிலை வகித்தனர்.

முன்னிலை வங்குத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆன்கள், கருப்பு சட்டை, பெண்கள் கருப்பு புடவை, அணிந்து மாட்டுவண்டியை தற்காலிக மேடையாக அமைத்து நாரதர் – கிருஷ்ணர் வேடமணிந்து கலாகாலசேப் நடத்தப்பட்டது. அரசுக்கு எதிராக பதாகைகளுடன் அண்ணா தி.மு.க. கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 'காப்போம் அண்ண தி.மு.க. கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காப்போம் காப்போம், ஒனநாயகத்தை காப்போம், திமுக அரிவ் அராழகத்தை ஒழிப்போம், "உயர்த்தாதே உயர்த்தாதே மின் கட்டண உயர்களை உயர்த்தாதே ""கண்டிக்கின்றாம் கண்டிக்கின்றோம் நேஷன் பருப்பு வகைகளை நிறுத்த முயர்ச்சிக்கும் விடியா அரசை கண்டிக்கின்றோம்" என கோஷம் எழுப்பினர்.

அம்மி, உரலுடன்...

20 வது உதவி உரிமையியல் நீதி சென்னை. O.S.No. 8208 /2021 ஐடிபிஐ வங்கி லிட்.

S B John and another

மேலும் மின் கட்டண உயர்வை வலியுறுத்தி மகளிரணியை சேர்ந்த 50 பெண்கள் பங்கேற்று ராந்தல், மற்றும் சிம்லி, பெட்ரோமாக்ஸ் விளக்குடன்

S B John and another __egicus@ Gugger 1. S'B John .
2. J Sabu Niedong at .
1. S'B John .
1. S'B JOHN

IN THE COURT OF THE DISTRICT MUNSIF AT TAMBARAM O.S. No. 145 OF 2023 Vs

வாதியின்வழக்கறிஞ



வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட நா.பாலகங்கா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மின்சாரம் இல்லாமல் கற்காலத்தில் ஏந்தி மக்கள் வாழ்ந்தார்கள் தி மிளகாய், வலியாக்கி என்பதை வலியுறுத்து மிள்காய், தனியா, இந்தி பூன்டு, அரிதி, பருப்பு மாவு, கேழ்வரகு அம்மி, உரலில் அரைப்பது போன்ற நுதன நுதன முறையில் மேடையில் பெண்கள் போராட்டம் நடத்தி ஊர்கள். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக்கள் தேதாஜி கணேசன்,

நுரவாகுகள் அ பி.வெங்கடேசன், பி.வெங்கடேசன், ஆர்.மதுரை வீரன், எம். ஏ.சேவியர், ஏ.கணேசன். மாவட்ட நிர்வாகிகள் ஏ.கணேசன், மா. ஜெய்பிரகாசம், ஜி.கிருஷ்ணவேணி, லட்சுமி சிவகுமார், பிற அணி மாவட்ட லட்சுமி சிவகுமார், பிற அணி மாவட்ட செயலாளர்கள், டி. சரவணன், எஸ். ஆர்.நாகரத்தினம், டேனியல் சச்சின் மணி, டி.டீ.ஐனார்த்தனன், எஸ். மணி, டி.டீ.ஜனார்த்தனன், எஸ். (ழத்து செல்வம், கௌரிசங்கர், முத்து செல்வம், கொரிசங்கர், இ. எஸ். சத்த பாடி, டாக்.பு பவாளி வெங்கடேசன், டாஸ்மாக் தெல்லை கே.குமார், டைகர் தயாநிதி, மற்றும் ஓயப்பா எஸ்.வெங்கடேசன், லயன் சு. சன்முகலினாயகம், எஸ். கயம்பு, ஒ. ஏ. எவிராகுக், மு. வெற்கிகேந்தன், ஏ.லினாயகமூர்த்தி, மரக்கடை விஜி, இப் சேகர், ஆர் வேல்முருகள், பி.கோவிந்தராஜ், நரேஷ்குமார் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் தரண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நா.பாலகங்கா

நா.பாலகங்கா வடிசென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளரும் தா.பாலகங்கா தடைகளைகள் தா.பாலகங்கா நா.பாலகங்கா நா.பாலகங்கா மாவிக்கண்டு அருகே மாபெரும் கண். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகுதி செயலாளர்கள் கன்னியப்பன், கண்ணமாகத் செய்வாளர்கள் கன்னியப்பக் அற்றாரத், கவ்வியப்பக் மாரிமுத்து, துரைராத், சம்பந்குமார் முன்னிலை வடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் நா.பாலகங்கள் கடைகை உரையாற்றினர். இத் அரசு மின்னர் கட்டணங்களை உயர்த்தி மக்களை காட்டி வதைக்கிறது. ஆட்சி மீது மக்கள் கடிம் ஹெர்பில் இத எடுமிரைகிக்கும் என்று கூறினர். ஆர்ப்பாட்டத்தில் இத் எடுமிரைகிக்கும் என்று கூறினர்.

எதுப்புராலிக்கும் என்று கூறின்ற; ஆர்ப்பாட்டத்தில் இம்தியாஸ், ஆவின் அருள், குமாரி நாராயணன், வள்ளி, சுலைமான், வேளாங்கன்னி, லண்டன் வெங்கடேஷ் உட்ட ஏராளமானபேர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு

செங்கல்பட்டு உயர்வை கன்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா இமுக சார்பில் மாபெரும் கண்முகம் சாலையில் நடைபெற்றது. மாவட்ட கழைகள் தாலையில் நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் முன்னார் நடைநடைநடைநடிற்கு. டுவளாள் நாட்டும் கூறூர்கோத்திரன் தலைமை தாங்கி, தமிழக அரசை கண்டித்து கைகளில் இராந்தல் விளக்கு

ஏந்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் முன்னாள் சர் டி.கே.எம்.சின்னையா, மகளிர் அணி அமைச்சர் அமைச்சர டி.பக்.எம். சின்னையர், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் எஸ்.கணிதா சம்பத், மாவட்டக் கழக துணைச் செயலாளர் ப.தன்சிங், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் என்.சி.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

னிழுப்புரம் விழுப்புரம் புதிய பேருத்து நிலையம் அருபேடிரம் புதிய பேருத்து நிலையம் அருப்பாட்டம் இன்று நடைபெறற்கு. ஆர்ப்பாட்டத்துக்கு அண்ணா தி.மு.க. விழுப்புரம் மாவட்டக் செயலாளதும், முன்னாள் அமைக்குமான நி.வி. கண்முகம் தலைமை வகித்தும் பேரியதாவது-- மரக்காணத்தில் கடந்த ஆண்டில் கண்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிற்புத்தனர். அப்பேற தம்புகளை கூறியான நடவடிக்கை மேற்கொண்டிருத்தால் நடவழக்கை மேற்கொண்டிருத்தால் நடவழக்கை கேர்ளக்குறிச்சியில் நிவழ்ந்த கண்ளக்குறிச்சியில் நிவழ்ந்த கண்ளக்குறிச்சியில் வீழுப்புரம் கள்ளக்குறிச்சியில் திகழ்த்த கள்ளக்கூறாய உயிரிழம்புகள் தடுக்கப்பட்டிருக்கும். இமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் தற்போது உச்சபட்சமாக மில்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மக்கள் குறித்து முதல்வருக்கு கவலையின்றி தனது மகனைத் துணை முதல்வராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது மிகவும்

ுபட்டு வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது என்றார் மின் கட்ட ஊ மின் கட்டண உயர்வு மற்றும் பாய விலைக்கடைகளில் பாமாயில் வழங்கப்படாததைக் கண்டித்தும் முழக்கப்படாததைக் கண்டித்தும் முழக்கப்படாததைக் அமைப்புச் செயலர் செல்றி ராமக்கதிறன், செயலர் செல்ற ராமக்கதிறன், காமான், ஏ. க்கூட் சுத்றபானி (வரணர்) அல்பப்படி செய்வர் செஞ்சி ராமச்சந்திரன், எம். எல். ஏ. க்கன் சக்ரபாணி (வானுர்) அற்ஜுனன் (திண்டிவனம்), விழப்புரம் நகரச்செயலர் இரா.பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர்

கடலூர் தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து கடலூரில் கிழக்கு மாவட்டசெயலாளர் கட அரில் கிழக்கு பாவட்ட செயலான் பற்றும் கட்டமன்ற உழப்பினரும் ஆகிய கே.ஏ. பான்று மற்பும் கருக்கு கிறையே கிறையே கிறையே கிறையில் கிற

சங்க தலைவர் பண்ணிச்சலவம் மற்றும் மகளிர் அணி உட்பட பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர். இதே போல் தமிழக முழுவதும் அண்ணா தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SHRIRAM FINANCE LIMITED T.NAGAR Branch VEHICLE FOR SALE							
S.NO.	VEH NO	MAKE	YEAR				
1.	TN09CM9295	HYUNDAI XCENT-P	2018				
2.	TN09CM9210	HYUNDAI XCENT-P	2018				
3.	TN09DB8381	TVS AUTO KING DELUXE BS6 CNG-P					
4.	TN09CS5285	MARUTI CELERIO TOUR H2-P 2019					
	CONTACT NO: 9994504252						

பொது அறிவிப்பு

io.205 சாமிநாதபுரம் காலனி என்ற முகவரியில் வசிக்கும் **செங்கா**ல் க**ன் அசோகன் வயது: 68 (ஆதார் எண்: 4454 6110 4613) ஆகிய நா கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால் நான் மேற்கண்** மண் இப்சகண் மயது: 06 (ஆதார் என். 1454 6 110 4615) ஆப்பட்டி நடித்திரும். தொடுக்கும் பெறு அறிவப்பு என்னவென்றால் அரை மேறிவன் முவையில் விடுத்து வறிறேன், நாள் கடத்த காலை 11.00 பணியாள் தாலு பெயதில் உள்ள 11.00 7.000 புளியாள் அரங்கிறன் துழுவவத்தில் படுவி முரியப்பட்ட அரஸ் கிணை பத்திரத்தை (ஆய கார் 789/1891) ஒரு கடலில் எழிதுவிகளைக்கு பெறுக்கு முறியுக்கும் மன்ன நிலத்தை விறப்படை செய்வது சமிபத்தமாக அல பதிறித்தில் உள்ள நிலத்தை விறப்படை செய்வது சமிபத்தமாக அல அமிகளைகள் கிறம்கள்கள் பெற்கள்கள் அரக்க வணை அளிக்கும். பதிறித்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்யது சம்பத்தமாக கலந் ஆலோசையை செய்யத்திகை பேற்புடி எனது களில் இருந்து நா மல்களபேற பேரத்து நிறுத்துமிடம் வந்த, பேற்படி புளிக்க காற்பத்திகை நான் மல்களபேற பேரத்து நிறுத்துமிடத்தி காற்துக்கொண்டிருநிறுக் காணமல் போயியிட்டது கேற்பும் நேண்டு புதிறித்தை நான் பய இடங்களில் பூதடியும் அங்கிருந்கவர்களிட விளரித்தும் கொடக்கில்கை, எனவே பேற்படி பதிறித்தை யாரிறும் கண்டுடந்திகள் உடனே திறகன்ட முகவரித்த தொடர்டுகளைகளும் கண்டுடந்திகள் உடனே திறகன்ட முகவரித்த தொடர்டுகளைகளும் பயியிடித்தினைக் அது என்னை எந்த வகைவிலும் கட்டுப்படுத்தா எனவல் அடியும்

2ஆம் ஆண்டு நீனைவ

R.காளியம்மாள் மறைவு: 23.07.2022

இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு...

மீண்டும் இரு ஷன்பும் இருந்தால் உங்களையே என் தாயாய் வேண்டும் என்ற வரம் கேட்பேன் அந்த கடவுடைம்...

V.R.தங்கவேல் & குடும்பத்தினர்

ஸ்ரீ பெருமாள் டயர்ஸ் மர் காயார் & கோ, சென்னை-2. செல்: 9444113436

गर्भकृष्ट्रिक्री संभूषे

แก้ใน จะกลัง !

அஞாகன, த/வட செங்கா No.205 சாமிநாதபுரம் காலனி, பெருவளப்பூர் கிராம லால்குடி வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்ட

அசல் சொத்து ஆவணங்கள் காணவில்லை செல்களை 600 33, கிளர் நொடு சே.பே. பூபிய எனி.3, படிறய எனி.2, என்ற முகளியில் கியகிக் வடும் வீடுக்குணையா எஸ்ட்டம் எல்.லம்.பி. நிறகளத்தின் கிள்கிரிக்கப்பட்ட கையெய்றதார், நி.கு.பி.8-க.வல். நிறகளந்தின் கிளக்காறி மன்பட்டம் கையெய்றதார், நி.கு.பி.8-க.வல். கிறமன்றில் செயக்குற்ற படைப்பட்டு திருவன்று கட்டம், செயகிறத்தும் கிறமத்தில் சையக்துள்ள 25 ஏக்கர் மற்றும் 13 சென்ட் பரப்பளவில் உள்ள என்க குக்கு சென்றவான சென்ற நொடர்பான யோய்க்கம் மற்றும் எடுப்படுக்குறர் எரி பறிகளைர் சுழுவகைங்களின் பறிவு செய்யப்பட்ட

வரிசை எண்.	ஆவண ங்கள்
1.	17.04.1947 தேதியிட்ட ஆவண எண்.484/1947,
2.	12.03.1932 தேதியிட்ட ஆவண எண்.535/1932,
3.	03.06.1941 தேதியிட்ட ஆவண எண்.1112/1941,
4.	08.07.1977 தேதியிட்ட ஆவண எண்.951/1977,
5.	02.06.1962 தேதியிட்ட ஆவண எண்.1145/1962,
6.	05.01.1994 தேதியிட்ட ஆவண எண்.12/1994,
7.	01.03.1948 தேதியிட்ட ஆவண எண்.548/1948,
8.	16.04.1966 தேதியிட்ட ஆவண எண்.869/1966,
9.	07.08.1972 தேதியிட்ட ஆவண எண்.1990/1972,
10.	16.08.1965 தேதியிட்ட ஆவண எண்.1820/1965,
11.	03.08.1948 தேதியிட்ட ஆவண எண்.2438/1948
12.	11.08.1948 தேதியிட்ட ஆவண எண்.2531/1948
13.	09.02.1972 தேதியிட்ட ஆவண எண்.187/1972
14.	04.08.1969 தேதியிட்ட ஆவண எண்.1671/1969,

ஆகிய யக்கிறன்டு கிரைய புத்திறங்களின் சேல் தூணைங்கள் மற்று! இரண்டு சூடமானப் புத்திறங்களின் சேல் சூடியைர்கள் அதியகை பேரம்புக்கி (மடிம்.டு இடத்தில் 20.2/2224 கண்ற நோகைந்து வீட்பது என்று மேற்று யாரேனும் கடிற்றை கண்டும்றுக்கால், எனது கைப்பேரி என்னிறி (944445219) சில்லது திதனர். முகவிந்த 07 நாட்குக்குள் நோயி, கொக்குறை தேட்டு கொக்கிறேன் "புதிய என்.3, மாறய என்.2, கிளப் நோடு சேட்டும், சென்கண - 600 031"

TAKE

டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

பங்குதார்வதுக்கு விற்க்கள்டவறு அறிவிப்பு (வெரியிட்டப்படுகிறது: கமிலிவிகள் கட்ப 2018 ந்றிபோற்கா விறிகளிற்கு, 2017—72 நம் நிறியான்ற இந்தி ஈழடுகராகல், பக்குதார்வளுக்கு வந்பக்டப் (டு. செறுத்தப்டா நடிகளாட்ட கைடுகிறாகைகுக்க), நடை அறிகிக்கப்படு, செறுத்தப்பட்டு வழ ஆண்டுகள் மூ பின்பும், இன்னும் கோடுப்படாத்தால், அவை முதலிட்டாளர் கல்லி மற்றும் பாதமைப்பு ஆகணக்கு (EPP), கெட்டம் பி. 7), 2024 அன்று பரியாற்றம் செய்யப்படங்கள்

இடம் : சென்னை தேதி : ஜூலை 22 2024

பாண்டி ஆக்சைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

CIN: L24294TN1995PLC030586

பதிவு அலுவகைம் : 4வது மாடி, கேஆர்ஸ் சென்.டர், என்.2, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை – 600 031 Telephone: 044 – 42965454; Fax : 044 – 42965455 Websile: www.pocl.com; email: info@pocl.com

Ind Asண்டி. 30.06.2024 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தனித்த மற்றும் ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகளின் சாரம்

இழப்புதற்கு

இன் எதுவுமில்லை...

ரு. ஜுமட்சத்தில்										
Г			தனித்தது				ஒருங்கிணைத்தது			
യ	பொருளடக்கம்	முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு		br() .	முடிவடைந்த ஆண்டு	
0100		gg 9oòr 30, 2024	மார்ச் 31, 2024	gg 9oòr 30, 2023	மார்ச் 31, 2024	gg 9oor 30, 2024	மார்ச் 31, 2024	gg 9nir 30, 2023	மார்ச் 31, 2024	
		(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செம்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	
1 1	மொத்த இயக்கங்களின் மூலம் வருமானம்	43,789.68	35,894.14	32,146.66	152,836.99	4,4571.53	36,429.12	32,608.60	154,470.75	
2	வரி, தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம்/(நஷ்டம்)	1,928.18	1,491.22	818.39	5,163.06	1,785.52	1,424.54	625.19	4,401.32	
	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	1,928.18	1,491.22	818.39	5,163.06	1,785.52	1,424.54	625.19	4,401.32	
-	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர இலாபம் / (நஷ்டம்)	1,452.67	1,230.16	603.72	3.951.52	1,295.75	1,195.00	410.18	3,187.22	
- [இதர விரிவான வருமாணம் / (வரி நிகரம் போக)	-	2.25		2.25	-	2.25	-	2.25	
F	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் {நடப்புக் காலத்திற்கு வரிக்குப்பின் இலாயம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப்பின் இதர விரிவான வருமானம் உள்ளடங்கியது}	1,452.67	1,232.41	603.72	3,953.77	1,295.75	1,197.25	410.18	3,189.47	
7	சம்பங்கு மூலதணம் (முக மதிப்பு ரூ.10/- ஓரு பங்குக்கு)	1,261.10	1,261.10	1,162.48	12,610.10	1,261.10	1,261.10	1,162.48	1,261.10	
- 8	ரிசர்வுகள் (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)	-	-	-		-		-	-	
	பங்கு ஓன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரு.10 ^ட ஒரு பங்குக்கு) (தொ.ரும் மற்றும் திறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) அடிப்படை	11.52	10.52	5.19	33.73	10.27	10.20	3.53	27.21	
	ைல்யுட்டு	11.12	10.49	5.19	33.63	9.92	10.17	3.53	27.13	

சப்பப்பட்டு, தணிக்கைக் குழுவால் பரிந்துரைக்கட் பாழக்கப்பட்ட மதிப்பாய்வு சட்டப்பூர்வ தணிக்கையா

dishigumen State கீழ் நேகைய்படும் காளமுக்கப்பட்ட அதிப்பங்கு சடிக்கையாள்களால் முடிகப்பட்ட இத்த வேடிகள் நடிக்கும் இருந்த நடிக்கத்திறக்க வற்ற இருந்த புகைக்கும் இது முகையில்றில் இருந்த காகிக்கும் இந்த முக்கத்திறக்க வற்ற இருந்த முக்கத்திறக்க வற்ற இருந்த முக்கத்திறக்க வற்ற இருந்த முக்கத்திற்க வரைக்கும் இருந்த நடிக்கத்திற்க வரைக்கத்த வருந்த இருந்த நடிக்கத்திற்க வருந்த இருந்த நடிக்கத்திற்க வருந்த இருந்த நடிக்கத்திற்க வருந்த இருந்த முக்கத்திற்க வருந்த இருந்த முக்கத்திற்க வருந்த இருந்த முக்கத்திற்க வருந்த இருந்த கண்ணிக்கத்திற்க வருந்த இருந்த கண்ணிக்கத்திற்க வருந்த இருந்த கண்ணிக்கத்திற்க வருந்த கண்ணிக்கத்திற்க வருந்த இருந்த கண்ணிக்கத்திற்க வருந்த கண்ணிக்கத்திற்க வருந்த கண்ணிக்கத்திற்க இருந்த வருந்த வருந்திறுந்த வருந்த வருந்த வருந்த வருந்த வருந்த வருந்த வருந்த வருந்த

பாண்டி ஆக்சைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டுக்கா

ஒப்பம்/-ஆஷிஷ் பன்சால் நிர்வாக இயக்குனர் DIN: 01543967

യ.	a. பொருளடக்கம் 	தனித்தது				ஒருங்கிணைத்தது			
		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு	மு	டிவடைந்த காலாண்டு		முடிவடைந்த ஆண்டு
01.000		gg 9oòr 30, 2024	மார்ச் 31, 2024	gg 9 nör 30, 2023	மார்ச் 31, 2024	gg 9ook 30, 2024	மார்ச் 31, 2024	gg 9nòr 30, 2023	மார்ச் 31, 2024
		(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செம்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செல்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)
1	மொத்த இயக்கங்களின் மூலம் வருமானம்	43,789.68	35,894.14	32,146.66	152,836.99	4,4571.53	36,429.12	32,608.60	154,470.75
2	வரி, தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	1,928.18	1,491.22	818.39	5,163.06	1,785.52	1,424.54	625.19	4,401.32
3	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	1,928.18	1,491.22	818.39	5,163.06	1,785.52	1,424.54	625.19	4,401.32
4	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர இலாபம் / (நஷ்டம்)	1,452.67	1,230.16	603.72	3.951.52	1,295.75	1,195.00	410.18	3,187.22
5	இதர விரிவான வருமானம் / (வரி நிகரம் போக)	-	2.25	-	2.25	-	2.25	-	2.25
6	நடப்புக் காலத்திற்கான மொத்த விரினான வருமானம் {நடப்புக் காலத்திற்கு வரிக்குப்பின் இலாயம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப்பின் இதர விரிவான வருமானம் உள்ளடங்கியது}	1,452.67	1,232.41	603.72	3,953.77	1,295.75	1,197.25	410.18	3,189.47
7	சமயங்கு மூதைனம் (முக மதிப்பு ரூ.10)- ஒரு பங்குக்கு)	1,261.10	1,261.10	1,162.48	12,610.10	1,261.10	1,261.10	1,162.48	1,261.10
8	ரிசர்வுகள் (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)	-	-		-	-	-	-	-
9	பங்கு ஓன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரு. 10 ^ட ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) அடிப்படை	11.52	10.52	5.19	33.73	10.27	10.20	3.53	27.21
ı	டைல்யூட்டு	11.12	10.49	5.19	33.63	9.92	10.17	3.53	27.13

Som are residing at the state of the state o

இடம் : சென்னை தேதி : ஜூலை 22, 2024